

உ

கடவுள்துணை.

அஷ்டாಕ್ಷரப்பதிகம்.

---

திருப்போருர்

டி. கோபால் நாயகர்

அவர்களாற்றமது

மதராஸ், என். சி.

கோள்டன் அச்சியந்திரசாலையிற்

பதிப்பிக்கப்பெற்றது.

---

1914

17-18 காளத்தியப்ப முதலிவீதி மதராஸ் என். சி.

## வி ள ம் ப ர ம்.

### சா த காலங் கார ம்.

#### மூலமும் - உரையும்.

இச் சென்னையின்கண் முன்னோர்கள் அருளிச்செய்த பல சோதிடநூல்கள் உள்ளன. அவற்றுள் இரண்டொரு நூற்களே மிக்க பயன்படத்தக்கவைகளும், வரிசைக்கிரமமாகச் செய்யப்பட்டவையுமாகும். அப்படிப்பட்டவற்றுள் சாதகாலங்காரம் என்பது என்று அதற்கு இதுவரைக்கும் உரையில்லாத பெருங்குறையை நோக்கிப் பலரும் என்னை வற்புறுத்தியபடியால் அதற்குத் தக்கவாறு உரையெழுதி பண்ணிரண்டு பாகங்களும் நன்றாய் விளங்கும்படி விளக்கி அச்சிட்டிருக்கின்றோம். வேண்டியவர்கள் எம்மிடத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இதன் விலை ரூபா 1 8 0

கடவுள் துணை.

## அஷ்டாஷ்டரப் பதிகம்.

மெத்தவிலைபெற்றகிரீ டத்தைச்சிரத்தினில் வைத்  
துச்சொலித்துமின்ன, மேன்மைபெறுமிருசெவிரி லணி  
மகரகுண்டலமு மேவுதிருமருமார்பினிற், சித்திரமிழை  
த்தநவ ரத்னப்பதக்கங்கள் சேர்ந்தொளிநு மணிமாலே  
யுஞ், சிங்காரமருவதய மீதுவாகுவலைபந் திகழத் திருக்க  
முத்தில், எத்திசையு மின்னலிடு நற்கடகங்கண் மிலங்  
குசங்காழியுடனே, எங்குமங்களமாய் விளங்குபத பங்க  
ஜமு மெளியனேன் கண்டுதொழுவே, அத்தனே பாகவ  
தர் பத்திசெயு முத்தனே அருள்புரிந்தாளஸ் தருணம்,  
அஷ்டலக்ஷிமிகளரு மிஷ்டமுடனேவளரும் அஷ்டாஷ  
ரச்சோதியே. (க)

பொய்கைதனி லத்திமுறை யிடவிடரையாழியாற்  
போக்கியருள் செய்தநாதா, பொல்லாதவசுரரா வணனா  
தியோர்களைப் போர்செய்தழித்தநாதா, கைகையுரையா  
ல்வனஞ் சென்றநாதாகொடிய கரணுரிரொழித்தநாதா,  
தல்லாயிருந்தவக விகைபெண்ணதாகவே கழலான் மிதி

த்தநாதா, செய்கையின் மிகுத்தவனு மன்றுதினைக்கொ  
ண்டு சேவை சாதித்தநாதா, ஜெகமகிழுவே சீதையால்  
வில்லையிருதுண்டு செய்துகழ்கொண்டநாதா, ஐயனே  
பாகவதர் மெய்யனே கருணைசெய் தாட்கொளச் சமைய  
மீதே, அஷ்டலக்ஷிமிகளருமிஷ்டமுடனேவளரும் அஷ்  
டாஷ்டரச்சோகியே. (உ)

அகிலாண்டகோடிப் பிரமாண்ட நாயகனெனும் ஆ  
யிரத்தெட்டுநாமா, அருமறைகளா லறிய வெண்ணுத  
ஜோதியாம் அச்சுதானந்தநாமா, இகபர சவுக்கியங்களை  
யீந்திரக்ஷிக்கும் எம்பிரானுநநாமா, இருவினையை நீக்கி  
யேயிடரெலாம்போக்கியே யீன்பமருள்வாதநாமா, சகல  
லோகாதார மாஜியெவ்வுயிரினுஞ் சார்ந்தகடல் வண்ண  
நாமா, அகமகிழ்ந்தேபுனக் கடிமைசெய வெண்ணுமிவ்  
வடியேனையாளவருவாய், அஷ்டலக்ஷிமிகளரு மிஷ்டமு  
டனேவளரும் அஷ்டாஷ்டரச்சோகியே. (ங)

பஞ்சபாண் டவர்களிடர் தன்னையெளி தாக்கவே  
பகலவளையும்மறைத்தாய், பார்த்தன துபுகழோங்கவிண்  
ணவர்கள் சூழிந்தர பட்டமுஞ்சூட்டுவித்தாய், தஞ்சமெ  
னனிலைவதனிற் பாஞ்சாலிமுறையிடத் தக்கதுகிலீந்தளி

த்தாய், தவழ்மதலையாய் பேய்ச்சி முலைபற்றி பாலொடு  
யிர் தனையுண்டு விழுவதைத்தாய், கொஞ்சமாயெண்ணி  
வரு சூர்ப்பனகி யிருதனக்கோடறச் செய்துவைத்தாய்,  
கோசிகன்பின்சென்றரக்கிதாடகைதனைக் கொன்றுவேல்  
வியைமுடித்தாய், அஞ்சலிகள்செய்துனை யடுத்தவடியே  
ன்கலி யுகற்றவரிதோஐயனே, அஷ்டலக்ஷிமிகிளருமிஷ்ட  
முடனேவளரும் அஷ்டாக்ஷரச்சோதியே. (ச)

பெரியோர்கள் நேசம் பிடித்துமறியேன் வினைகள்  
போக்கும்வகை பேணியறியேன், பெற்றதாய் தந்தை  
யைப் போற்றவறியேனுனைப்பேசுமன்பரையுமறியேன்,  
உரியோர்களாகுமா தவரையறி யேனாலகி லுனைநண்ணு  
மார்க்கமறியேன், உற்ற சற்குணர்களுக் குதவியறியே  
னுன்ற னுபயம் தென்றுமறியேன், குருபோதனைப்படி  
நடந்துமறியேன் செய்த கொலைகள் தொகை கண்டுமறி  
யேன், கோவிந்தா வெனுநாம மரசனையறியேன் துஷ்ட  
கோபம் விலக்க வறியேன், ஆரவணையின் மேற்றயிலு  
மையனே யான்பாவிபாசினும் எனையாளுவாய், அஷ்ட  
லக்ஷிமிகிளரு மிஷ்டமுடனேவளரும் அஷ்டாக்ஷரச்சோ  
தியே. (ரு)

நல்லொழுக்கத்தைப் பறியாதமாபாவியொரு நன்மையுமிலாதபாவி, நாணுவிதப் பிணிகளாலே மெலிந்துமிக நெந்துமுலுகின்றபாவி, தொல்லுலகி லபகீர்த்தி கொண்டபாவியனேக தோஷங்கள் செய்த பாவி, தொலையாத சம்சார சாகரமெனும்வலிய தொந்தரையிலாழ்ந்தபாவி, புல்லரைப்போற் பேசுகின்றதோர்பாவிநற் பொறுமையேயற்றபாவி, புலையிற் கடையனா யுண்மையறியாமலே புத்திகுறைவானபாவி, அல்லலைத் தீர்த்தருளுமையனே யிந்தவிதம் அலையும்டியேனே யாளாய், அஷ்டலக்ஷிமிக ளரு மிஷ்டமுடனேவளரும் அஷ்டாஷ்டரச்சோதியே.

தன்கனக வஸ்துவா கனமே சிறப்பெனச் சந்தோஷமெய்து முடன், தாரித்திரர்க்குநவி செய்துமகிழாம லப சாரியாய்க் கெட்டமுடன், தினமுனது திருவடிகள் தஞ்சமென்றேதுதி செய்திடாக் கொடியமுடன், தீங்கெ லாங்குடிகொண்ட மனதின் வசமாகத் திரிந்தலைந்திட்ட முடன், நினைவொன்ற வுன்னடி நிறுத்த வல்லமையிலா நிறைகெட்ட சுத்தமுடன், திட்டைகூடித் தவசு செய்கின்ற பெரியோரை நின்றதைச் செய்திட்டமுடன், அனுதினமுமுன்னடியி லாடியேபாடியே அன்புவைத்திட வருளுவாய், அஷ்டலக்ஷிமிக ளரு மிஷ்டமுடனே வளரும் அஷ்டாஷ்டரச்சோதியே.

(௭)

தீங்குகள்செய்வந் துதித்தமனதாங் கெட்ட தீங்கு  
ணமுள்ளமனதாம், தீனரைக்கண்டிரங் காதமனதாமிக்க  
தீவினைகளுள்ளமனதாம், பாங் = ற்றபாவையரைநோக்கு  
மனதாம்வலிய பாவஞ் சுமந்தமனதாம், பக்ஷமாயுன்னடி  
புகாதமனதாஞ்சதா பரநிந்தைபுரியுமனதாம், தாங்குமு  
ன்னுள்ளமறி யாதமனதாந்தினர் தப்புரை யுரைக்குமன  
தாம், தகவற்ற சூதுகொலை செய்யுமனதாங் குருத்தோ  
கமே சாருமனதாம், ஆங்காரமனமீது போங்காலம்வர  
வென்றுன்னருளாகுமறைநாதனே, அஷ்டலக்ஷிமிகளரு  
மிஷ்டமுடனேவளரும் அஷ்டாஷ்டரச்சோதியே. (அ)

வெகுஜனவிரோதியே யாகினேன் மண்முதல் விரு  
ப்புற்ற பாவியானேன், வேறுதவி யுண்டென்று மெண்  
ணலா னேன்கள்ள வேடந்தரிக்கலானேன், தகுமுனது  
பூசைதெரியாதவனு மாயினேன், தாதையர்வெறுப்பன  
னேன், தருமகுணமணியாததேகனானேன் ஜகத்தாரிகமு  
தியனானேன், இகபர சுகத்தையுன் னாதவனு மாயினே  
னீனர்களரி லீனனானேன், இசையுமறைவிதிகளை விடுக்க  
லானேன் மருவு மேழைக்களை யேசலானேன், அகமகிழ்  
ந்தேதுதிக்கருளளித்திடுமுனை யடுத்தவடியேனையாளாய்,  
அஷ்டலக்ஷிமிகளரு மிஷ்டமுடனே வளரும் அஷ்டா  
ஷ்டரச்சோதியே. (க)

அண்ணைநீ தந்தைநீ யாதிரீசோதிநீ அகண்டபரிபூர  
 ணனுநீ, அருமைநீ பெருமைநீ யாசைநீ பூசைநீ அரிப  
 மறைகளின்மூலம்நீ, என்னிதயவாசம்நீயிங்குநீதயங்குநீ  
 எந்நாளு மென்னாவிநீ, ஏழைபங்காளன்நீ யெங்கன்குல  
 தெய்வம்நீ யேகாந்தமுத்திநிலைநீ, பொன்னினுக் கிறைவ  
 ன்நீ பொருளும்நீயருளும்நீ பொக்கிஷகளஞ்சியமுநீ, புத்  
 திரீபத்திரீ சத்தியசொருபம்நீ புண்யபுருடோத்தமனுநீ,  
 அன்னியமதானமன நீக்கியே குருதாசர்க் கருளளிப்பவ  
 னுநீயே, அஷ்டலக்ஷமிகளரு மிஷ்டமுடனே வளரும்  
 அஷ்டாக்ஷரச்சோதியே. (க0)

அஷ்டாக்ஷரப் பதிகம்

மு ற் றி ற் று.

